



# Richtiges Lüften



Beim Kochen Dampfabzug an  
oder Fenster auf

சமைக்கும் போது ஆவிஉறிஞ்சியைப்  
போடுங்கள் அல்லது யன்னலைத் திறந்து  
வையுங்கள்



3x täglich 5 Minuten Fenster auf

நாளாந்தம் 3 தடவை 5 நிமிடங்களுக்கு  
யன்னலைத் திறந்து வையுங்கள்




Im Winter Fenster nicht  
kippen

பனிக்குளிர் காலத்தில் யன்னலைச்  
சரித்தோ சிறுதுவாரமாகவோ திறந்து  
வைத்திருக்காதீர்கள்




Keine nasse Wäsche in  
der Wohnung

ஈர துணி ஆடைவகைகளை  
வதிவிடத்தினுள் வைத்திருக்காதீர்கள்



Nach Duschen oder Baden  
Ventilator an oder Fenster auf

குளித்ததின் பின்பு காற்றுஉறிஞ்சியைப்  
போடுங்கள் அல்லது யன்னலைத் திறந்து  
வையுங்கள்



Möbel mit 10 cm Abstand  
zur Wand

தளபாடங்களை சுவரிலிருந்து 10 சென்டி  
மீற்றர் இடைவெளி விட்டு வையுங்கள்